



தமிழ்நாடு அரசிதழ்

ஆணையின்படி வெளியிடப்பட்டது.

எண் 45]

சென்னை, புதன்கிழமை, நவம்பர் 13, 2024
ஐப்பசி 27, குரோதி, திருவள்ளூர் ஆண்டு 2055.

பகுதி III—பிரிவு 1(a) இன் இணைப்பு

அரசாங்க அறிவிப்புகளின் தமிழ் மொழிபெயர்ப்புகள்

தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை
அறிவிக்கைகள்

[அரசாணை (நிலை) எண். 55, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு (K2)த் துறை, 2 ஜூலை 2024.]

1947-ஆம் ஆண்டு, தமிழ்நாடு கடைகள் மற்றும் நிறுவனங்கள் சட்டத்தின் (தமிழ்நாடு சட்டம் 36/1947) 49-ஆம் பிரிவைச் சேர்ந்த (1) உட்பிரிவில் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைக் கொண்டு, தமிழ்நாட்டு ஆளுநர் அவர்கள் 1948-ஆம் ஆண்டு, தமிழ்நாடு கடைகள் மற்றும் நிறுவனங்கள் விதிகளில் பின்வரும் திருத்தங்களை இதனால் மேற்கொள்கிறார்:-

திருத்தங்கள்

மேற்சொன்ன விதிகளில்,

(1) விதி 2-க்குப் பின்னர், பின்வரும் விதி சேர்த்துக் கொள்ளப்பட வேண்டும், அதாவது:-

"2A. நிறுவனத்தைப் பதிவு செய்வதற்கான விண்ணப்பம்.- (1) ஒரு நிறுவனத்தைப் பதிவு செய்வதற்கு ஒவ்வொரு விண்ணப்பமும், அந்நிறுவனம் அமைந்துள்ள பகுதியின் ஆய்வாளரிடம் படிவம்-Y-இல் அளிக்கப்பட வேண்டும்.

(2) துணை விதி (1)-இன் கீழ், ஒவ்வொரு விண்ணப்பமும் ரூ.100/- (ஒரு நூறு ரூபாய் மட்டும்) கட்டணத்துடன், தொழிலாளர் துறையின் இணையதளத்தின் வாயிலாக இணைய வழியில் விண்ணப்பிக்கப்பட வேண்டும்.

2B நிறுவனத்திற்கான பதிவுச் சான்றிதழை வழங்குதல்.-

(1) ஆய்வாளர், விதி 2A-இன் கீழ், விண்ணப்பம் பெறப்பட்ட இருபத்தி நான்கு மணி நேரத்திற்குள் பதிவுச் சான்றிதழை இணைய வழியில் படிவம்-Z-இல் வழங்க வேண்டும்.

(2) ஆய்வாளர் நிறுவனங்களுக்கான பதிவேட்டினை படிவம்-ZA-இல் வைத்து வர வேண்டும்.

2C ஏற்கெனவே உள்ள நிறுவனங்களுக்கான அறிவிப்பு.- 2018-ஆம் ஆண்டு தமிழ்நாடு கடைகள் மற்றும் நிறுவனங்கள் (திருத்தச்) சட்டம் செயலுக்க வரும் நாளன்று செயல்பாட்டிலுள்ள, ஒவ்வொரு நிறுவனத்தின் வேலையளிப்பவரும், நிறுவனத்தின் விவரங்களை ZB படிவத்தில் தொழிலாளர் நலத்துறையின் இணையதளம் வாயிலாக, நிறுவனம் அமைந்துள்ள பகுதியின் ஆய்வாளருக்கு இணைய வழியாக வழங்க வேண்டும்.

2D. பதிவுச் சான்றிதழில் திருத்தம்.- (1) பதிவுச் சான்றிதழில் திருத்தத்திற்கான விண்ணப்பம், தொழிலாளர் துறையின் இணையதளம் வாயிலாக இணையவழியில் மேற்கொள்ளப்பட வேண்டும்.

(2) துணை விதி (1)-இன் கீழ் விண்ணப்பித்த இருபத்தி நான்கு மணி நேரத்திற்குள் ஆய்வாளர் புதிய பதிவுச் சான்றிதழை படிவம்-Z இல் இணையவழியில் வழங்க வேண்டும்.

(2) விதி 6-க்குப் பின்னர் பின்வரும் விதி சேர்த்துக்கொள்ள வேண்டும். அதாவது:-

"6A. முதலுதவிக்கான வழிவகைகள்.- (1) ஒவ்வொரு நிறுவனத்திலும், பொதுவாகப் பணியமர்த்தப்பட்டுள்ள நூற்றைம்பது பணியாளர்களுக்கு அல்லது அதன் ஒரு பகுதிக்கு ஒரு பெட்டி என்ற வீதத்துக்குக் குறையாமல், முதலுதவிப்பெட்டி வழங்கப்பட வேண்டும் என்பதுடன் அனைத்து வேலை நேரங்களிலும் உடனடியாக அணுகக்கூடிய வகையில் பேணப்பட்டு வர வேண்டும்.

- (2) முதலுதவிப் பெட்டி வெள்ளைப் பின்புலத்தில் சிவப்பு குறுக்குக் கோடுகளுடன் (cross) தனித்துக் குறியிடப்பட்டிருக்க வேண்டும். மேலும், அதில் சிறிய காயங்களுக்கு சிகிச்சையளிப்பதற்கான அடிப்படை முதலுதவி தொடர்பான பொருட்கள் இடம் பெற்றிருக்க வேண்டும்.
- (3) தேவைப்படும் போது உபகரணங்களை உடனடியாகத் திரும்பப் பெறுவதற்குப் போதுமான ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும்",
- (3) விதி 18-இல், "ஐம்பது ரூபாய் வரை நீட்டிக்கப்படக்கூடிய" என்ற சொற்றொடருக்குப் பதிலாக "இரண்டாயிரம் ரூபாய் வரை நீட்டிக்கப்படக்கூடிய" என்ற சொற்றொடர் அமைத்துக்கொள்ளப்பட வேண்டும்:
- (4) படிவம்-X க்குப் பின்னர், பின்வரும் படிவங்கள் சேர்த்துக்கொள்ளப்பட வேண்டும்.

அதாவது:-

படிவம் Y

[விதி 2A-இன் துணை விதி(1)-ஐக் காண்க.]

பதிவு செய்வதற்கான விண்ணப்பம்

1	நிறுவனத்தின் பெயர்	
2	வணிகத்தின் தன்மை	
3	நிறுவனத்தின் முகவரி	
4	தொலைபேசி எண்.	
5	மின்னஞ்சல் முகவரி	
6	அமைப்பின் விவரங்கள் [சமூகம் / அறக்கட்டளை நிறுவனம் உரிமையாளர் கூட்டாண்மை]	
7	உடைமையாளரின் / உரிமையாளரின் / வேலை அளிப்பவரின் / கூட்டாளியின் / மேலாளரின் அங்கீகரிக்கப்பட்ட நபரின் பெயர்	
8	முகவரிக்கான ஆதாரத்துடன் வேலை அளிப்பவரின் இல்ல முகவரி (ஆதார் ஒட்டுநர் உரிமம் குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டை கடவுச்சீட்டு)	
9	பொதுவாக பணியமர்த்தப்பட வேண்டிய பணியாளர்களின் எண்ணிக்கை (ஒப்பந்தத் தொழிலாளர்கள் உட்பட) a) ஆண்கள் b) பெண்கள் c) இளைஞர்கள் மொத்தம்	
10	நிறுவனத்தின் பெயர்ப் பலகை 15-ஆம் விதியில் குறிப்பிடப்பட்டுள்ளவாறாக, தமிழில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதா (சான்றாக நிறுவனத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள பெயர்ப் பலகையின் புகைப்படத்தை பதிவேற்றவும்)	ஆம்/இல்லை

மேலே அளிக்கப்பட்டுள்ள தகவல்கள் முழுமையானது எனவும், நான்/நாங்கள் நன்கறிந்த வரையில் உண்மையானது எனவும், யாதொரு தகவல் தவறானது என மெய்ப்பிக்கப்படும் நேரவில், அது தொடர்பான சட்ட நடவடிக்கைகளுக்கு நான்/நாங்கள் பொறுப்பேற்பேன்/பொறுப்பேற்கிறோம் எனவும் இதனால் சான்றளிக்கிறேன்/சான்றளிக்கிறோம்.

வேலை அளிப்பவரின் பெயர் மற்றும் கையொப்பம்/ஆவணங்களில் கையொப்பமிடுவதற்கு அதிகாரம் அளிக்கப்பெற்றவரின் கையொப்பம்

இடம்

நாள்:

அலுவலக முத்திரை:

	(1)	தொடர் எண்		
	(2)	ஆய்வாளரால் Y படிவத்தில் விண்ணப்பம் அல்லது ZB படிவத்தில் அறிவிப்பு பெறப்பட்டதா?		
	(3)	ஆய்வாளரால் விண்ணப்பம் அறிவிப்பு பெறப்பட்ட நாள்		
	(4)	பதிவுச் சான்றிதழ் வழங்கப்பட்ட வேலை அளிப்பவரின் பெயர்.		
	(5)	கடை அல்லது நிறுவனத்தின் பெயர்.		
	(6)	தொடர்பு எண்ணுடன் கடை அல்லது நிறுவனத்தின் முகவரி		
	(7)	ஆ	பணியமர்த்தப்பட்ட அல்லது பணியமர்த்தப்படவுள்ள பணியாளர்களின் உயரளவு எண்ணிக்கை	
	(8)	பெ		
	(9)	இளைஞர்		
	(10)	மொத்தம்		
	(11)	கட்டணம் செலுத்தும் முறை மற்றும் செலுத்தப்பட்ட தொகை (ரூபாயில்)		
	(12)	வழங்கப்பட்ட பதிவுச் சான்றிதழின் எண் மற்றும் நாள்.		
	(13)	குறிப்புரை		
	(14)	ஆய்வாளரின் / வழங்கல் அதிகாரியின் பெயர்.		

படிவம் ZB

[விதி 2C-ஐக் காண்க]

ஏற்கெனவே உள்ள நிறுவனத்தால் அளிக்கப்பட்ட அறிவிப்பு.

1.	நிறுவனத்தின் பெயர்	
2.	பத்து அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனரா? மேலும், தமிழ்நாடு 2018-ஆம் ஆண்டு கடைகள் மற்றும் நிறுவனங்கள் (திறுத்தம்) சட்டம் செயலுக்கு வந்த நாளன்று நிறுவனம் செயல்பட்டு வந்ததா?	ஆம்/இல்லை
3.	வணிகத் தன்மை	
4.	நிறுவனத்தின் முகவரி	
5.	தொலைபேசி எண்.	
6.	மின்னஞ்சல் முகவரி	
7.	அமைப்பின் விவரங்கள் [சமூகம்/அறக்கட்டளை நிறுவனம்/உரிமையாளர்/கூட்டாண்மை]	
8.	உடைமையாளரின் உரிமையாளரின்/வேலை அளிப்பவரின்/கூட்டாண்மையரின்/மேலாளரின்/அதிகாரமளிக்கப்பட்ட நபரின் பெயர்	
9.	முகவரிக்கான ஆதாரத்துடன் (ஆதார்/ஓட்டுநர் உரிமம் குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டை /கடவுச்சீட்டு) குடியிருப்பு முகவரி	
10.	வழக்கமாகப் பணியமர்த்தப்பட்டுள்ள பணியாளர்களின் எண்ணிக்கை (ஒப்பந்தத் தொழிலாளர்கள் உட்பட) a) ஆண்கள் b) பெண்கள் c) இளைஞர்கள் மொத்தம்	
11.	நிறுவனத்தின் பெயர்ப் பலகை 15-ஆம் விதியில் குறிப்பிட்டுள்ளவாறாக, தமிழில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதா (சான்றாக நிறுவனத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள பெயர்ப் பலகையின் புகைப்படத்தை பதிவேற்றவும்.)	ஆம்/இல்லை

மேலே அளிக்கப்பட்டுள்ள தகவல்கள் முழுமையானது எனவும், நான்/நாங்கள் நன்கறிந்த வரையில் உண்மையானதெனவும், யாதொரு தகவலும் தவறானது என மெய்ப்பிக்கப்படுமாயின், அது தொடர்பான சட்டநடவடிக்கைகளுக்கு நான்/நாங்கள் பொறுப்பேற்பேன்/பொறுப்பேற்போம் என்றும் இதனால் சான்றளிக்கிறேன்/சான்றளிக்கிறோம்.

வேலை அளிப்பவரின் / ஆவணங்களில் கையொப்பமிடுவதற்கு அதிகாரமளிக்கப்பெற்ற நபரின் பெயர் மற்றும் கையொப்பம்.

இடம்:

நாள்:

அலுவலக முத்திரை:

குமார் ஜெயந்த்,

அரசு கூடுதல் தலைமைச் செயலாளர்.

(குமிழாக்கம்)

ந. அருள்,

இயக்குநர் (மொழிபெயர்ப்பு) (கூ.பொ).

தமிழ் வளர்ச்சி மற்றும் செய்திமொழித் பெயர்ப்புத் துறை.

இயற்கை வளங்கள் துறை

அறிவிக்கை

[அரசாணை (நிலை) எண். 21, இயற்கை வளங்கள் (MMC.1)த் துறை, 31 ஜூலை 2024.]

1957-ஆம் ஆண்டு சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் (மேம்படுத்தலும் முறைப்படுத்தலும்) சட்டத்தின் (மத்தியச் சட்டம் 67/1957) 15-ஆம் பிரிவைச் சேர்ந்த (1) மற்றும் (1-A) உட்பிரிவுகளில் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைக் கொண்டு, தமிழ்நாட்டு ஆளுநர் அவர்கள் 1959-ஆம் ஆண்டு, தமிழ்நாடு சிறு கனிமச் சலுகை விதிகளில் பின்வரும் திருத்தங்களை இதனால் மேற்கொள். அவையாவன,

திருத்தங்கள்

மேற்சொன்ன விதிகளில்,-

(1) விதி (2) இல், பகுதி (4)-க்குப் பின்னர், பின்வரும் பகுதி சேர்த்துக் கொள்ளப்பட வேண்டும். அதாவது:-

"(4-A) "மின்னணு ஏலம்" என்பது, இணையம் வழியிலான மின்னணு தளத்தின் வாயிலாக நடத்தப்படும் ஏலம் என்று பொருள்படும்;"

(2) விதி (3) இன் உட்பிரிவு (2) இன் பகுதி (a) இல் "இந்த விதிகளின் 8-A மற்றும் 8-C விதிகளின் கீழ் உள்ள சிறு கனிமம்" என்ற சொற்றொடருக்குப் பதிலாக, "கருங்கல்" (கிராண்ட்) என்ற சொற்றொடர் அமைத்துக் கொள்ளப்பட வேண்டும்.

(3) விதி 8-க்குப் பதிலாக, பின்வரும் விதி அமைத்துக் கொள்ளப்பட வேண்டும், அதாவது:-

"8. "கருங்கல்" (கிராண்ட்) உள்ளிட்ட சிறு கனிமங்களை வெட்டியெடுப்பதற்கான குத்தகையை, மின்னணு ஏலம் வாயிலாக வழங்குதல்.

(1) 1882-ஆம் ஆண்டு தமிழ்நாடு வனச்சட்டத்தின் (தமிழ்நாடு சட்டம் 5/1882) 16 ஆம் பிரிவின் கீழ் காப்பு வனமாக அறிவிக்கப்பட்ட அரசு நிலங்கள் மற்றும் வன நிலங்கள் மற்றும் மேற்சொன்ன 1882 ஆம் ஆண்டு தமிழ்நாடு வனச்சட்டத்தின் 26 ஆம் பிரிவின் கீழ் இயற்றப்பட்ட விதிகளை பொறுத்தவரையில் மாநில அரசின் பொறுப்பிலுள்ள காப்பு நிலத்திலுள்ள அனைத்து சிறு கனிமங்களுக்கும் பொருந்தும்.

மேலும், வன நிலத்தைப் பொறுத்தவரையில், மின்னணு-ஏல நடைமுறையைத் தொடங்குவதற்கு முன்னர், 1980 ஆம் ஆண்டு வனச் (பாதுகாப்பு) சட்டத்தின் (மத்தியச் சட்டம் 69/1980) 2-ஆம் பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ளவாறாக மத்திய அரசின் முன் அனுமதி பெறப்பட வேண்டும்.

(2) பின்வருவனவற்றுக்கு இவை பொருந்தாது. அவையாவன,-

(a) நேர் குடி வாரமுறை நிலம் (இரயத்துவாரி நிலம்):

(b) இந்த விதிகளின் கீழ் மாநில அல்லது மத்திய பொதுத்துறை நிறுவனங்களுக்கான ஒதுக்கப்பட்ட கனிம வளங்களைக் கொண்டுள்ள பகுதிகள்:

(c) விதி 8-C இன் கீழ் மாநில அரசு நிறுவனம் / கழகம் ஆகியவற்றின் வாயிலாக கிராண்ட்டை வெட்டி எடுத்தல்.

(d) சாதாரண மணல்:

(e) மாநில அல்லது மத்திய அரசின் சார்பில் மேற்கொள்ளப்படும் சாலைப் பணிகள், இரயில்வே பணிகள் மற்றும் ஏனையப் பணிகளுக்காக கரடுமுரடான கல்/மண்/சரளை முதலியவற்றை வெட்டி எடுத்தல்.

(3) இந்த விதியின் கீழ், கருங்கல் (கிராண்ட்) மற்றும் பிற்சேர்க்கை-IB இல் பட்டியலிடப்பட்டுள்ள சிறு கனிமங்களுக்கு மாவட்ட ஆட்சியரும், ஏனைய அனைத்து சிறு கனிமங்களுக்கு புவியியல் மற்றும் சுரங்கத்துறை உதவி இயக்குநரும் மின்னணு-ஏலம் வாயிலாக மட்டுமே சிறு கனிமங்களை வெட்டி எடுப்பதற்கான குவாரி குத்தகைகளை வழங்க வேண்டும்.

(4) சிறு கனிமங்களை வெட்டி எடுப்பதற்கான குவாரி குத்தகை வழங்குவதற்கான மின்-ஏல செயல்முறையை புவியியல் மற்றும் சுரங்கத் துறையின் உதவி இயக்குநர் தொடங்கி வைக்க வேண்டும்.

(5) வருவாய் கோட்ட அலுவலரிடமிருந்து இருப்பிலுள்ள நிலம் குறித்த அறிக்கையைப் பெற்ற பின்னர், புவியியல் மற்றும் சுரங்கத்துறை உதவி இயக்குநர் கனிம ஆய்வு அல்லது வேறு வழிகளில் கனிம இருப்பைக் காட்டுவதற்கான ஆதாரம் உள்ள பகுதிகளைக் கண்டறிந்து, சிறு கனிமங்களுக்கான குவாரி குத்தகைக்கு அனுமதி வழங்கலாம். நில அளவீடு சார்ந்த வரைபடத்திலும் அப்பகுதியின் அண்மைக்கால செயற்கைக்கோள் ஒளிப்படங்களிலும், அந்தப் பகுதியின் எல்லையை வரையறை செய்து அப்பகுதி, அரசு நிலமா அல்லது வன நிலமா என புவியியல் மற்றும் சுரங்கத்துறை உதவி இயக்குநர் வகைப்படுத்த வேண்டும்.

(6) 1952-ஆம் ஆண்டு சுரங்கங்கள் சட்டத்தின் (மத்திய சட்டம் 35/1952)(2)-ஆம் பிரிவைச் சேர்ந்த (1) உட்பிரிவின் பகுதி (i) இல் வரையறுக்கப்பட்டுள்ளவாறாக, 'சுரங்கம்' என குறிப்பிடப்பட்ட பகுதி, அவ்வாறு எல்லை வரையறுக்கப்பட்ட பகுதியின் பரப்புடன் சேர்த்துக் கொள்ளப்பட வேண்டும்.

(7) இந்த விதியின் கீழ், அனைத்து சிறு கனிமங்களுக்கும் குவாரி குத்தகை வழங்குவதற்கான குறைந்தளவு பகுதியின் அளவு ஒரு எக்டருக்கு குறைவாக இருக்கக்கூடாது.

(8) மின்னணு-ஏலம் தொடங்குவதற்கு முன்னர் மின்னணு-ஏலத்தின் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுடன் துணை விதி (10) இல் குறிப்பிடப்பட்டுள்ளபடி திரும்பப் பெற இயலாத விண்ணப்பக் கட்டணம் குறித்து குறிப்பிட்டும், குவாரி குத்தகைக்கு அனுமதி வழங்குவதற்கான ஒப்பந்தப்புள்ளிகளை பெறுவதற்கான ஓர் ஒப்பந்தப்புள்ளி ஆவணத்தை புவியியல் மற்றும் சுரங்கத்துறை உதவி இயக்குநர் தயாரிக்க வேண்டும். ஒப்பந்தப்புள்ளி ஆவணம் பின்வருவற்றைக் கொண்டிருக்க வேண்டும்.-

- (a) அடையாளங் காணப்பட்ட மற்றும் எல்லை வரையறுக்கப்பட்ட பகுதியின் பரப்பளவு மற்றும் அவை “அரசு நிலம் அல்லது வன நிலம் என வகைப்படுத்தப்படும் நிலத்தின் நில அளவை எண் (களின்) விவரங்கள்”
- (b) வட்டாட்சியர் மற்றும் புவியியல் மற்றும் சுரங்கத்துறை உதவி இயக்குநரால் உரியவாறு சான்றொப்பமிடப்பட்ட புல அளவைப் புத்தகம் / கள அளவீட்டு புத்தகத்தில் (FMB) உள்ள வரைபடங்களில் எல்லை வரையறுக்கப்பட்ட பகுதிகள்:
- (c) புவியியல் மற்றும் சுரங்கத்துறை இயக்குநரால் நியமனம் செய்யப்பட்ட அதிகாரிகள் குழுவால் மதிப்பிடப்பட்டவாறு, கன மீட்டர் அல்லது மெட்ரிக் டன்களில் பகுதியிலுள்ள மதிப்பிடப்பட்ட கனிம இருப்புக்கள்.
- (d) ஏல பிணையத் தொகை:
- (e) தொடர்புடைய வருவாய் கோட்ட அலுவலரிடமிருந்து பெறப்பட்ட நில இருப்பு அறிக்கை:
- (f) பிற துறைகளிடமிருந்து ஏற்கனவே பெறப்பட்ட தடையின்மைச் சான்றிதழ்கள், ஏதேனும் இருப்பின்:
- (g) இது தொடர்பாக, விண்ணப்பதாரர் அவராக அல்லது ஏனைய யாதொரு நபருடன் கூட்டாக பின்வரும் செயல்முறைகளை மேற்கொண்டிருப்பின், மாநிலத்தின் ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள கனிமங்கள் வாரியான பகுதிகளின் விவரங்களை வழங்குவதற்கான மாதிரி உறுதிமொழிப் பத்திரம். அவையாவன:
- (i) வெட்டி எடுப்பதற்கான குத்தகை அல்லது வெட்டி எடுப்பதற்கான அனுமதி ஏற்கனவே பெறப்பட்டிருப்பின்:
 - (ii) ஏற்கனவே குத்தகை அனுமதி பெறுவதற்கு விண்ணப்பித்திருந்து, ஆனால் இதுவரையில் அனுமதி வழங்கப்படாமலிருப்பின்: மற்றும்
 - (iii) ஒரே நேரத்தில் குத்தகை அனுமதிக்கு விண்ணப்பித்திருப்பின்.
- (h) துணை விதி (16)(b)(ii)(l) இன் கீழ் குறிப்பிடப்பட்டுள்ளபடி, வெற்றி பெற்ற ஏலதாரர், அசையா சொத்துக்களுக்கான கடன் செல்நிலைச் சான்றிதழ் / தீர்வுத் திறச் சான்றிதழை தாக்கல் செய்வதற்கான நிபந்தனை.
- (i) ஏலதாரர்களுக்கான குறிப்பிட்ட நிபந்தனைகள் வருமாறு:—
- (i) ஏலதாரர். உறுதிமொழிப் பத்திரத்தில் தவறான தகவலை அளித்ததாக அல்லது ஏதேனும் முக்கிய தகவலை மறைத்ததாக தெரியவருமாயின், அவருடைய ஏலம் செல்லாததாகக் கருதப்படும்.
 - (ii) குத்தகை வழங்கப்பட்ட பின்னர், குத்தகைதாரர் உறுதிமொழிப் பத்திரத்தில் தவறான தகவலை அளித்ததாக அல்லது ஆவணத்தில் ஏதேனும் முக்கியமான விவரங்களை மறைத்ததாக தெரியவந்தால், குத்தகை உடனடியாக நிறுத்தி வைக்கப்பட வேண்டும் / முடிவுக்கு கொண்டுவரப்பட வேண்டும்:
 - (iii) நேர்விற்கேற்ப மாவட்ட ஆட்சியர் அல்லது புவியியல் மற்றும் சுரங்கத் துறை இயக்குநர், பொருத்தமானதாகக் கருதும் ஏனைய நிபந்தனைகள்.
- (9) (a) நில அளவை எண்கள், நிலத்தின் பரப்பளவு, நிலப்பகுதிகளின் வகைப்பாடு, சிறு கனிமங்களை வெட்டி எடுப்பதற்கான குத்தகை காலம் குறித்த விவரங்கள், மின்னணு-ஏல தளத்தின் விவரங்கள், மின்-ஏலத்திற்கான விண்ணப்பத்தை தாக்கல் செய்வதற்கான இறுதிநாள் மற்றும் மின்னணு-ஏலத்தின் தொடக்க நாள் ஆகிய விவரங்களுடன் ஒப்பந்தப்புள்ளி கோரும் அறிவிப்பினை (NIT) மாவட்ட அரசிதழில் மாவட்ட ஆட்சியர் வெளியிட வேண்டும்.
- (b) ஒப்பந்தப்புள்ளி கோரும் அறிவிப்பு குறித்து மாவட்ட ஆட்சியர் மேற்கொண்டும் பின்வருமாறு விளம்பரம் செய்ய வேண்டும்,—
- (i) தொடர்புடைய மாவட்டத்திலும், மாநிலத்திலும் அதிகளவில் விற்பனையாகும் தமிழ் மற்றும் ஆங்கில நாளிதழ்களின், ஒரு வெளியீட்டில் விளம்பரம் செய்தல்.
 - (ii) தொடர்புடைய மாவட்டத்தின் மாவட்ட ஆட்சியர், வருவாய்க் கோட்ட அலுவலர், வட்டாட்சியர், மாவட்ட புவியியல் மற்றும் சுரங்கத் துறையின் மண்டல இணை இயக்குநர்/ துணை இயக்குநர்/ உதவி இயக்குநர் மற்றும் அப்பகுதியில் அதிகார வரம்பைக் கொண்டுள்ள தொடர்புடைய உள்ளாட்சி அமைப்புகளின் அலுவலகங்களில் உள்ள அறிவிப்புப் பலகையில் அறிவிப்பு செய்தல்: மற்றும்
 - (iii) அவ்வாறு வெளியிடப்பட்ட/காட்சிப்படுத்தப்பட்ட அத்தகைய ஒவ்வொரு விளம்பரத்திலும், அறிவிப்பிலும், பின்வரும் விவரங்கள் இடம்பெற வேண்டும்,—
- (A) நில அளவை எண் கிராமப் பகுதியின் பரப்பளவு மற்றும் அப்பகுதியின் வட்டம் மற்றும் குவாரி குத்தகைக்காக கொண்டு வரப்பட வேண்டிய கனிமத்தின் பெயர்:
 - (B) மின்னணு-ஏல தளத்தின் விவரங்கள் மற்றும் மின்னணு-ஏலத்திற்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்.
- (10) மின்னணு எலத்தில் பங்கேற்க ஆர்வமுள்ள யாதொரு நபரும், இந்த விதிகளின் பின் இணைப்பு I-B-ன் கீழ் பட்டியலிடப்பட்டுள்ள கிராண்ட் மற்றும் கனிமங்கள் குறித்த நேர்வில் ரூ.10,000/- (ரூபாய் பத்தாயிரம் மட்டும்) மற்றும் கரடுமுரடான கல், சாதாரண மண், சாளை, சாதாரண களிமண், செந்நிற களிமண், சுண்ணாம்பு ஓடு, கூழாங்கற்கள், திரளைகள், வெண் நீல மணிக்கல் (கொப்பறைப்பளிங்கு), தீயூட்டிக்கல் போன்ற நேர்வில் ரூ.5,000/- (ரூபாய் ஐந்தாயிரம் மட்டும்) திரும்பப்பெற இயலாத விண்ணப்பக் கட்டணத் தொகையாக இணைய வழியில் செலுத்த வேண்டும்.
- (11) குவாரி குத்தகைக்கான மின்னணு-ஏலத்தில் பங்கேற்க விரும்பும் அனைத்து விண்ணப்பதாரர்களும் தகுதி பெறுவதற்கான பின்வரும் வரையறை மற்றும் நிபந்தனைகளுக்கு இணக்கமாக செயல்பட வேண்டும்:—

(அ) விண்ணப்பதாரர், இந்திய நாட்டைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும் அல்லது 2013 ஆம் ஆண்டு நிறுவனங்கள் சட்டத்தின் (மத்திய சட்டம் 18/2013), 2ஆம் பிரிவைச் சேர்ந்த பகுதி (20) இல் வரையறுக்கப்பட்டுள்ளவாறான ஒரு நிறுவனமாக இருக்க வேண்டும். மேலும், தமிழ்நாட்டை வசிப்பிடமாக கொண்டிருந்து, தமிழ்நாட்டில் வணிகம் மற்றும் கூட்டாண்மை அலுவலகமும் இருக்க வேண்டும்.

விளக்கம்.- இந்த பகுதியின் நோக்கத்திற்காக,

(i) ஒரு நபர், பின்வருமாறு இருந்தால் மட்டுமே இந்திய நாட்டினராகக் கருதப்படும். அவையாவன:

(A) ஒரு நிறுவனம் அல்லது நபர்களின் ஏனைய அமைப்பு குறித்த நேர்வில், நிறுவனத்தின் அனைத்து உறுப்பினர்கள் அல்லது அமைப்பின் உறுப்பினர்கள் இந்திய குடிமக்களாக இருந்தால் மட்டுமே;

(B) ஒரு தனிநபர் குறித்த நேர்வில், அவர் இந்திய குடிமகனாக இருந்தால் மட்டுமே.

(ii) ஒரு நபர், பின்வருமாறு இருந்தால் மட்டுமே தமிழ் நாட்டில் குடியிருப்பரிமை பெற்றவராகக் கருதப்படும். அவையாவன:

(A) ஒரு நிறுவனம் அல்லது நபர்களின் ஏனைய அமைப்பாக இருக்கும் நேர்வில், நிறுவனத்தின் அனைத்து உறுப்பினர்களும் அல்லது அமைப்பின் உறுப்பினர்கள் குறைந்தளவாக ஐந்தாண்டுகளுக்கு தமிழ்நாட்டில் வசித்து வருவாராயின் அல்லது நிறுவப்பட்ட அலுவலகம் அல்லது கூட்டாண்மை அலுவலகத்தில் பணிபுரிந்து வருவாராயின் அல்லது வணிகம் புரிந்து வருவாராயின்;

(B) ஒரு தனிநபரைப் பொறுத்த நேர்வில், குறைந்தளவு ஐந்து ஆண்டுகளாக தமிழ்நாட்டில் அவர் வசித்து வருவாராயின் அல்லது நிறுவப்பட்ட அலுவலகத்தில் பணிபுரிந்து வருவாராயின் அல்லது வணிகத்தை மேற்கொண்டு வருவாராயின்;

(b) விண்ணப்பதாரருக்கு சுரங்க நிலுவைகள் வருமான வரி நிலுவைகள், சரக்கு மற்றும் சேவை வரி நிலுவைகள் போன்றவை உட்பட, அரசிற்கு செலுத்த வேண்டிய நிலுவைத் தொகைகள் எதுவும் இருக்கக்கூடாது.

(c) விண்ணப்பதாரர், இச்சட்டம் அல்லது இத்தகைய விதிகளின் கீழ் அல்லது விண்ணப்பதாரரால் ஏற்கனவே எழுதி தரப்பட்ட குத்தகைப் பத்திரத்தின் அல்லது ஒப்பந்தத்தின் கீழ், செலுத்தத்தக்க உரிமைத் தொகை, உரிமைக் கட்டணம், குத்தகைத் தொகை, நிர்ணயிக்கப்பட்ட குறைந்தளவு வாடகை, மேற்பரப்பு வாடகை, பகுதி மதிப்பீடு, உள்ளூர் வரி மேல்வரி மற்றும் தண்டத் தொகை போன்ற சுரங்க நிலுவைகளை செலுத்தியதற்காக இந்த விதிகளின் பின் இணைப்பு VIII-இல் வரையறுக்கப்பட்டுள்ள படிவத்தில் கல்வெட்டி எடுத்தல் அல்லது சுரங்க குத்தகை அமைந்துள்ள பகுதியின் புவியியல் சுரங்கத்துறை உதவி இயக்குநரிடமிருந்து நிலுவைகளை செலுத்தியதற்கான செல்திறன் மிக்க அனுமதிச் சான்றிதழ் பெற வேண்டும்.

(d) ஒப்பந்தப்புள்ளி ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அத்தகைய ஏனைய நிபந்தனைகளை விண்ணப்பதாரர் பூர்த்தி செய்ய வேண்டும்.

(12) (அ) குவாரி குத்தகை அளிப்பதற்கான ஏலம் இணைய வழியில் மின்னணு ஏல தளத்தின் வாயிலாக மட்டுமே நடத்தப்பட வேண்டும்.

(b) நேர்விற்கேற்ப மாவட்ட ஆட்சியர் அல்லது புவியியல் மற்றும் சுரங்கத்துறை உதவி இயக்குநர் அவ்வப்போது நிர்ணயிக்கப்பட்ட தொழில்நுட்பம் மற்றும் பாதுகாப்பு தேவைகளை நிறைவு செய்யும் நோக்கத்திற்காக மாநிலத்தால் வரிசைப்பட்டியலில் சேர்க்கப்பட்ட முகமைகளால் வகை செய்யப்பட்ட அல்லது புவியியல் மற்றும் சுரங்கத் துறையால் உருவாக்கப்பட்ட இணையவழி மின்னணு-ஏல தளத்தை பயன்படுத்த வேண்டும்.

(13) ஒவ்வொரு ஏலதாரரும் ஏலத்திற்கு விண்ணப்பிக்கும்போது, ஏல பிணையத் தொகையை இணைய வழியில் பின்வருமாறு செலுத்த வேண்டும்

(அ) மண், சரளைக்கல், சாதாரண களிமண், செம்மண், சுழாங்கற்கள் குறித்த நேர்வில், மதிப்பிடப்பட்ட வளங்களின் மதிப்பில் 1% சமமான அல்லது ரூ.2,00,000/- (ரூபாய் இரண்டு லட்சம் மட்டும்) இவற்றில் எது அதிகமோ அந்த தொகை;

(b) கரடுமுரடான கல் குறித்த நேர்வில், புதிய குவாரிகளுக்கு மதிப்பிடப்பட்ட வளங்களின் மதிப்பில் 1% சமமான அல்லது 10,00,000/- (ரூபாய் பத்து லட்சம் மட்டும்), ஏனைய குவாரிகளுக்கு ரூ.5,00,000/- (ரூபாய் ஐந்து லட்சம் மட்டும்) இவற்றில் எது அதிகமோ அந்த தொகை மற்றும்;

(c) பகுதிகள் (அ) மற்றும் (b) ஆகியவற்றில் குறிப்பிடப்பட்டுள்ள கனிமங்களைத் தவிர ஏனைய அனைத்து சிறு கனிமங்களுக்கும் மதிப்பிடப்பட்ட வளங்களின் மதிப்பில் 1% சமமான அல்லது ரூ.25,00,000/- (ரூபாய் இருபத்தைந்து லட்சம் மட்டும்) இவற்றில் எது அதிகமோ அந்தத் தொகை;

(14) ஏனையவற்றுடன் ஒப்பந்தப்புள்ளி ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளவாறாக தொழில்நுட்பத்தில் இந்த விதியின் துணைவிதி (11) இன் விதித்துறைகளின்படி, தகுதியை உறுதிப்படுத்துவதற்கான ஆவணச் சான்றுகள், ஏலப் பாதுகாப்பு மற்றும் அத்தகைய யாதொரு ஆவணங்கள் மற்றும் செலுத்துத்தொகை அடங்கும்.

(15) பின்வரும் இனங்கள் மின்னணு-ஏலத்திற்கான ஏல அளவுகோல்களாக இருத்தல் வேண்டும், அவையாவன.

(அ) குத்தகைத் தொகையைத் தீர்மானிப்பதற்கு, குவாரி குத்தகையின் அடக்க விலையானது மின்னணு-ஏலத்திற்கு கருதப்பட்ட பகுதியிலுள்ள வெட்டியெடுக்கத்தக்க மொத்த கனிம இருப்புகளின் சந்தை மதிப்பில் குறைந்தளவாக 10% ஆக இருத்தல் வேண்டும்.

(b) இணைப்பு-IB இல் குறிப்பிடப்பட்டுள்ள கரடுமுரடான கல், கிராணை மற்றும் சிறு கனிமங்களைப் பொறுத்த நேர்வில், அடக்க விலை/குறைந்தளவு விலை, மேலே உள்ள (அ) இன் நிபந்தனைக்குட்பட்டு, புவியியல் மற்றும் சுரங்கத்துறை இயக்குநரால் அமைக்கப்பட்டிருக்கும் குழுவால் தீர்மானிக்கப்பட வேண்டும்.

(c) ஏலதாரர்கள், குவாரி குத்தகையைப் பெறுவதற்கான குத்தகைத் தொகையாக, அடக்க விலைக்கு மிகையாகவும் / அதற்கும் அதிகமாகவும் ஒரு லட்சம் ரூபாயின் மடங்குகளில், ஒரு தொகையை விலையாகக் குறிப்பிட வேண்டும்

(16) (a) ஒப்பந்தப்புள்ளி கோரும் அறிவிப்பு வெளியிடப்பட்ட பின்னர், ஏல ஆவணங்களைத் தாக்கல் செய்ய குறைந்தளவு பதினைந்து நாட்கள் கால அலகாசம் அளிக்கப்பட வேண்டும்

(b) ஏலம், ஓர் ஏறுவரிசை இணையவழி மின்னணு-ஏலமாக இருப்பதுடன், பின்வரும் சுற்றுகளைக் கொண்டிருக்கும், அதாவது:-

(i) முதல் சுற்று ஏலம்:

(A) ஏலதாரர்கள் பின்வருவனவற்றை அளிக்க வேண்டும்,

(i) தொழில்நுட்ப ஏலம் ஒன்று: மற்றும்

(ii) அடக்க விலைக்கு மிகையான தொடக்க விலை ஒப்ப அறிவிப்பு.

(B) நேர்விகேற்ப மாவட்ட ஆட்சியர் அல்லது புவியியல் மற்றும் சுரங்கத் துறை உதவி இயக்குநர், ஏலதாரர்களிடமிருந்து பெறப்பட்ட ஏலங்கள் மற்றும் தொழில்நுட்ப தொடக்க விலை ஒப்ப அறிவிப்பினை மதிப்பீடு செய்வதற்கு குழு ஒன்றை அமைப்பார். அக்குழு, தொழில்நுட்பத் தகுதி கொண்ட ஏலதாரர்களை பரிந்துரைக்கும்.

(C) இவ்விதிகளில் குறிப்பிடப்பட்டுள்ள தகுதிக்கான வரையறை நிபந்தனைகளின்படியும் (Term and Conditions), தொடக்க விலை ஒப்ப அறிவிப்பு, ஒப்ப அறிவிப்பைக் காட்டிலும் அடக்க விலை அதிகமாக குறிப்பிட்டிருக்கும் தகுதியுடைய ஏலதாரர்கள் மட்டுமே இரண்டாம் சுற்று மின்னணு-ஏலத்தில் பங்கேற்கத் தகுதியான தொழில்நுட்பத் தகுதி பெற்ற ஏலதாரர்களாகக் கருதப்படும்.

(D) தொழில்நுட்பரீதியாக தகுதி பெற்ற ஏலதாரர்களின் எண்ணிக்கை பத்து நபர்களுக்கு மேற்பட்டிருக்கும் போதெல்லாம், முதல் பத்து எண்ணிக்கையிலான ஏலதாரர்கள் இரண்டாவது சுற்று மின்னணு-ஏலத்தில் பங்கேற்க தகுதியுடையவராவர். மேலும் அவர்களின் எண்ணிக்கை பத்துக்கும் குறைவாக இருக்குமாயின் தொழில்நுட்ப ரீதியாக தகுதி பெற்ற ஏலதாரர்கள் அனைவரும் இரண்டாவது சுற்று ஏலத்தில் பங்கேற்க தகுதி பெறுவர்.

(E) இரண்டாவது சுற்றில் பங்கேற்க தகுதி பெற்ற ஏலதாரர்களின் எண்ணிக்கை மூன்றுக்கும் குறைவாக இருப்பின் மின்னணு-ஏல செயல்முறை ரத்து செய்யப்படும்

(F) தகுதியான ஏலதாரர்களுள் அடக்க விலையைக் காட்டிலும் அதிகமாக குறிப்பிடப்பட்ட அதிகளவு தொடக்க விலை ஒப்ப அறிவிப்பு, இரண்டாவது சுற்று மின்னணு-ஏலத்திற்கான அடிப்படை விலையாக இருக்கும்

அடக்க விலைக்கும் அதிகமாக குறிப்பிடப்பட்ட மிக உயர்ந்த ஆரம்ப விலைச் சலுகையானது இரண்டாவது சுற்று மின் ஏலத்திற்கான அடக்க விலையாக இருக்க வேண்டும்.

(ii) இரண்டாவது சுற்று மின்னணு-ஏலம்:

(A) தகுதிவாய்ந்த ஏலதாரர்கள் தங்கள் இறுதி விலையை அடக்க விலையைவிட அதிகமாக குறிப்பிடலாம்:

மேலும் மின்னணு-ஏல தளத்தின் தொழில்நுட்ப விவாக்குறிப்புகளின்படி மின்னணு-ஏலம் நிறைவடையும் வரையில் இறுதி விலை ஒப்ப அறிவிப்பில் திருத்தம் மேற்கொள்ளலாம்.

(B) உயரளவு இறுதி விலையை குறிப்பிடும் தகுதிவாய்ந்த ஏலதாரர் மின்னணு-ஏலத்தின் முடிவில் வெற்றி பெற்ற ஏலதாரராக உடனடியாக அறிவிக்கப்படுவார்.

(C) தொழில்நுட்ப ரீதியாக தகுதி வாய்ந்த ஏலதாரர்களுள் எவரும், இணைய வழி மின்னணு-ஏல தளத்தில் இறுதி விலையை அல்லது அடக்க விலையைக் காட்டிலும் அதிகமான விலையைக் குறிப்பிடவில்லையாயின், மின்னணு-ஏல செயல்முறை ரத்து செய்யப்படும்.

(D) நேர்விகேற்ப, மாவட்ட ஆட்சியர் அல்லது புவியியல் மற்றும் சுரங்கத்துறை உதவி இயக்குநர், வெற்றி பெற்ற ஏலதாரரின் பெயரை அறிவித்ததன்பேரில், அறிவிக்கப்பட்ட ஏலதாரர், அவ்வாறு அறிவிக்கப்பட்ட 24 மணி நேரத்திற்குள் அவர், 10% ஏலத்தொகையை தொடக்ககட்டணமாக மின்னணு இசைவளிப்பு அமைப்பு (ECS) வாயிலாக செலுத்துவார். 24 மணிநேர வரம்பு வங்கி விடுமுறையாக இருப்பின், வங்கியின் அடுத்த பணி நாளில் உடனடியாக தொகையைச் செலுத்த வேண்டும்.

(E) வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்ட ஏலதாரர், 24 மணி நேரத்திற்குள் 10% ஏலத் தொகையை செலுத்தத் தவறினால் அவரது ஏலம் நிராகரிக்கப்படுவதோடு, அவர் செலுத்திய ஏல பிணையத் தொகை பறிமுதல் செய்யப்பட்டு இரண்டு நாட்களுக்குள் அரசுக்கு அளிக்கப்பட வேண்டும்.

(F) அவ்வாறு நிராகரிக்கப்படும் போது, நேர்விகேற்ப, மாவட்ட ஆட்சியர் அல்லது புவியியல் மற்றும் சுரங்கத் துறையின் உதவி இயக்குநர், அடுத்து உள்ள அதிகமான விலைப் புள்ளி கோரிய ஏலதாரரை வெற்றி பெற்ற ஏலதாரராக உடனடியாக அறிவித்து, 10% ஏலத்தொகையை தொடக்கக் கட்டணமாக மின்னணு இசைவளிப்பு அமைப்பின் வாயிலாக 24 மணி நேரத்திற்குள் செலுத்துமாறு அவருக்கு அறிவுறுத்த வேண்டும். 24 மணிநேர காலவரையறையானது, வங்கி விடுமுறை நாளில் இருப்பின், வங்கியின் அடுத்த பணி நாளில் உடனடியாக தொகையைச் செலுத்த வேண்டும்.

(G) மின்-ஏல செயல்முறையின் முடிவில், வெற்றிகரமான ஏலதாரர் நீங்கலாக, ஏனைய நபர்கள் செலுத்திய ஏல பிணையத் தொகையை பெற்றுக் கொண்டதற்கான ஒப்புகையைப் பெற்றுக்கொள்வதன் பேரில் அவர்களிடம் திருப்பி அளிக்க வேண்டும் அல்லது பதிவுத் தபாலில் அல்லது மின்னணு இசைவளிப்பு அமைப்பின் வாயிலாக அனுப்ப வேண்டும்.

(H) ஏற்கெனவே செலுத்தப்பட்ட ஏல பிணைத் தொகை நீங்கலாக, ஏலத் தொகையில் எஞ்சியுள்ள 90 விழுக்காடு தொகையை வெற்றி பெற்ற ஏலதாரரால், மின்னணு இசைவளிப்பு அமைப்பின் வாயிலாக, மாவட்ட ஆட்சியர் அல்லது உதவி இயக்குநரிடமிருந்து அறிவிக்கையிடப்பட்ட நாளிலிருந்து ஒரு மாத கால அளவிற்குள் செலுத்தப்பட வேண்டும். அவ்வாறு ஏலதாரர் செலுத்தத்தவறினால், வெற்றி பெற்ற ஏலதாரரால் ஏற்கெனவே செலுத்தப்பட்ட ஏலத் தொகையின் 10 விழுக்காடு மற்றும் ஏல பிணைத் தொகை ஒரு வாரத்திற்குள் அரசுக் கணக்கில் செலுத்தப்பட வேண்டும்.

(I) வெற்றிபெற்ற ஏலதாரர், மாவட்ட ஆட்சியர் அல்லது உதவி இயக்குநரால் அறிவிக்கையிடப்பட்ட நாளிலிருந்து ஒரு மாத காலத்திற்குள் ஏலத் தொகையில் 20% க்குக் குறையாத மதிப்பிலான அசையாச் சொத்துகளின் செல்நிலைச் சான்றிதழை அளிக்க வேண்டும்.

(17) வெற்றி பெற்ற ஏலதாரர், ஏலத் தொகையில் எஞ்சியுள்ள 90% தொகையை செலுத்தியதன்பேரில்,—

(அ) கரடுமுரடான கல், சாதாரண மண், சரளை, சாதாரண களிமண், செந்நிறக்களிமண், சுண்ணாம்பு ஓடு, கூழாங்கற்கள், திரளைகள், வெண்ணீலமணிக்கல் (கொப்பறைப் பளிங்கு), தீயூட்டிக்கல் முதலியவை குறித்த நேர்வில், பதினைந்து நாட்களுக்குள், குத்தகை வழங்குவதற்கான துல்லியமான பகுதியை வெற்றி பெற்ற ஏலதாரருக்கு புவியியல் மற்றும் சுரங்கத்துறையின் உதவி இயக்குநர் தெரிவித்து, இந்த தகவல் கிடைக்கப்பெற்ற தொண்ணூறு நாட்களுக்குள் சுரங்கத் திட்டத்தையும் குவாரி குத்தகை வழங்குவதான சுற்றுச்சூழல் இசைவுச் சான்றிதழையும் அளிக்குமாறு அறிவுறுத்துவார். அத்தகைய துல்லியமான பகுதி குறித்த அனைத்து தகவல் தொடர்புகளிலும் தொடர்புடைய வட்டாட்சியாளர் மற்றும் புவியியல் மற்றும் சுரங்க உதவி இயக்குநரால் சான்றொப்பமிடப்பட்ட அப்பகுதியைக் குறிப்பிடும் வரைபடத்துடன் இணைக்கப்பட வேண்டும்.

(b) இந்த விதிகளின் பிற்சேர்க்கை I-B இன் கீழ் பட்டியலிடப்பட்டுள்ள கிராண்ட் மற்றும் ஏனைய சிறு கனிமங்கள் தொடர்பான நேர்வில் மாவட்ட ஆட்சியர் வெற்றி பெற்ற ஏலதாரரின் விண்ணப்பத்தை பரிந்துரைகளுடனும், அவற்றுடன் இணைக்கப்பட்ட ஆவணங்களுடனும் வெற்றி பெற்ற ஏலதாரர் தொகை செலுத்திய விவரங்களுடனும் பதினைந்து நாட்களுக்குள் புவியியல் மற்றும் சுரங்கத் துறையின் இயக்குநர் வாயிலாக மாநில அரசிற்கு அனுப்ப வேண்டும்.

(c) மாவட்ட ஆட்சியரிடமிருந்து மேலே (b) இல் குறிப்பிட்டவாறு, பரிந்துரை கிடைக்கப்பெற்றவுடன் புவியியல் மற்றும் சுரங்கத்துறை இயக்குநர் அதனை ஆய்வு செய்து பதினைந்து நாட்களுக்குள் தனது குறிப்புரைகளுடன் மாநில அரசிற்கு அனுப்ப வேண்டும்.

(d) புவியியல் மற்றும் சுரங்கத்துறை இயக்குநரிடமிருந்து அத்தகைய தகவல் கிடைக்கப்பெற்றதன்பேரில், மாநில அரசு அதனை ஆய்வு செய்து, ஒப்புதலின் பேரில், தகவல் கிடைக்கப்பெற்ற தொண்ணூறு நாட்களுக்குள் சுரங்கத் திட்டத்தையும் குவாரி குத்தகை வழங்குவதற்கான சுற்றுச்சூழல் இசைவுச் சான்றிதழையும் அளிக்க வேண்டும் என்ற அறிவுறுத்தலுடன் வெற்றி பெற்ற ஏலதாரருக்கு குறிப்பிட்ட துல்லியமான பகுதி குறித்த தகவல் தெரிவிக்கப்படும். அத்தகைய துல்லியமான பகுதி குறித்த அனைத்து தகவல் தொடர்புகளிலும் தொடர்புடைய வட்டாட்சியர் மற்றும் புவியியல் மற்றும் சுரங்க உதவி இயக்குநரால் சான்றொப்பமிடப்பட்ட வரையறுக்கப்பட்ட எல்லைப் பகுதியைக் குறிப்பிடும் திட்டம்/வரைபடத்துடன் இணைக்கப்பட வேண்டும்.

(e) வெற்றி பெற்ற ஏலதாரர், தொண்ணூறு நாட்களுக்குள் சுரங்கத் திட்டத்தையும் (a) மற்றும் (d) உட்பகுதிகளில் குறிப்பிட்டுள்ளவாறு, சுற்றுச்சூழல் தடையின்மையையும் ஒப்புதலுக்காக அளிக்கத்தவறினால், நேர்விற்கேற்ப, சுற்றுச்சூழல் அனுமதி குத்தகை வழங்குவதற்கான துல்லியமான பகுதி தொடர்பான தகவல் தெரிவிக்கப்பட்ட நாளிலிருந்து, துல்லியப் பகுதி குறித்த தகவல் இரத்து செய்யப்பட்டதாக கருதப்படுவதுடன், இதுவரையில் செலுத்தப்பட்ட தொகை அரசுக் கணக்கில் செலுத்தப்பட வேண்டும்.

(18) (16) ஆம் துணை விதியில் குறிப்பிடப்பட்ட நிறைவடைந்த பின்னர், இந்த விதிகளில் உள்ள விதித்துறைகளின் நிபந்தனைகளுக்குப்பட்டு, வெற்றி பெற்ற ஏலதாரருக்கு குவாரி குத்தகை வழங்கப்படும். அதாவது,—

(அ) சிறு கனிமங்கள் அதாவது கரடுமுரடான கல், சாதாரண மண், சரளை, சாதாரண களிமண், செந்நிறக்களிமண், சுண்ணாம்பு ஓடு, கூழாங்கற்கள், திரளைகள், வெண்ணீலமணிக்கல், (கொப்பறைப் பளிங்கு), தீயூட்டிக்கல் எனும் நேர்வில், தொடர்புடைய புவியியல் மற்றும் சுரங்கத்துறை உதவி இயக்குநரால் குத்தகைக்கான அனுமதி வழங்கப்பட வேண்டும்.

ஆனால் சாதாரண மண், சரளை, சாதாரண களிமண், செந்நிறக்களிமண், சுண்ணாம்பு ஓடு, கூழாங்கற்கள், திரளைகள், வெண் நீலமணிக்கல் (கொப்பறைப் பளிங்கு), தீயூட்டிக்கல் போன்றவற்றிற்கான அத்தகைய குவாரி குத்தகையை வழங்குவதற்கான குறைந்தளவு காலம் ஓராண்டிற்கு குறைவாக இருக்கவேண்டும் ஆனால் அதிகப்படியான கால அளவானது மூன்றாண்டுகளுக்கு அதிகமாக இருக்கக் கூடாது

இருப்பினும், இதுவரை குவாரி பயன்பாட்டிற்கு உட்படுத்தப்படாத பகுதிகளைப் பொறுத்தவரையில், கரடுமுரடான கல்லுக்கு குவாரி குத்தகை வழங்குவதற்கான கால அளவு பத்து ஆண்டுகளாகும். ஏனைய பகுதிகளில் கரடுமுரடான கல் தொடர்பாக குவாரிக்கான குத்தகை கால அளவு ஐந்து ஆண்டுகளாகும்.

(b) இந்த விதிகளின் பிற்சேர்க்கை I-B இல் பட்டியலிடப்பட்ட கிராண்ட் மற்றும் கனிமங்கள் எனும் நேர்வில் மாநில அரசால் குத்தகை அனுமதி வழங்கப்பட வேண்டும்.

ஆனால், இந்த விதியின் கீழ் கிராண்ட்டிற்கான குவாரி குத்தகையை வழங்குவதற்கான கால அளவு முப்பது ஆண்டுகளுக்கு மிகாமலும் இருபது ஆண்டுகளுக்கு குறையாமலும் இருக்க வேண்டும்.

இருப்பினும், இந்த விதியின் கீழ் பிற்சேர்க்கை I-B இல் பட்டியலிடப்பட்டுள்ள கனிமங்களுக்கான குவாரிக்கான குத்தகை கால அளவு பத்து ஆண்டுகளுக்கு மிகாமல் இருக்க வேண்டும் மற்றும் ஐந்து ஆண்டுகளுக்கு குறைவாக இருக்கக்கூடாது.

(c) குத்தகை ஒப்பாவணத்தை நிறைவேற்றுவதற்கு முன்னர், குத்தகைதாரர் ஏலத் தொகையில் பத்து விழுக்காட்டினை பிணை வைப்பத் தொகையாக வைப்பீடு செய்ய வேண்டும்:

- (d) உதவி இயக்குநரிடமிருந்து ஆணை பெறப்பட்ட நாளிலிருந்து இரண்டு மாதங்களுக்குள், பிற்சேர்க்கை-I-B இல் குறிப்பிடப்பட்ட கிராணைட் மற்றும் சிறுகனிமங்கள் நீங்கலாக ஏனைய அனைத்து சிறு கனிமங்கள் தொடர்பாக, இந்த விதிகளின் பிற்சேர்க்கை-I இல் உள்ள படிவத்தில் புவியியல் மற்றும் சுரங்கத் துறையின் உதவி இயக்குநருடன் குத்தகைதாரரால் குவாரி குத்தகை ஒப்பாவணம் செயல்படுத்தப்பட வேண்டும்.
- (e) இது சார்பாக, அரசிடமிருந்து ஆணை பெறப்பட்ட நாளிலிருந்து இரண்டு மாத கால அளவிற்குள் அல்லது அரசால் மேற்கொண்டும் அனுமதிக்கப்படும் அத்தகைய கால அளவிற்குள், பிற்சேர்க்கை I-B இல் குறிப்பிடப்பட்ட கிராணைட் மற்றும் சிறு கனிமங்கள் தொடர்பாக மாவட்ட ஆட்சியரால் பிற்சேர்க்கை-I இல் உள்ள படிவத்தில் குவாரி குத்தகை ஒப்பாவணம் செயல்படுத்தப்பட வேண்டும்.
- (f) செயல்படுத்தப்பட்ட குத்தகை ஒப்பாவணம், 1908 ஆம் ஆண்டு இந்தியப் பதிவுச் சட்டத்தின் (மத்திய சட்டம் (16/1908) 17-ஆம் பிரிவின் (1) உட்பிரிவின் கீழ் பதிவு செய்யப்பட வேண்டும்.
- (g) குத்தகை ஒப்பாவணம் பதிவு செய்யப்பட்ட நாளிலிருந்து குத்தகைக் காலம் தொடங்கும் மற்றும் குத்தகை ஒப்பாவணத்தில் குறிப்பிடப்பட்ட நாளில் காலாவதியாகிவிடும், யாதொரு நேர்விலும், குத்தகைக் காலத்தை நீட்டிக்கக் கூடாது

மேலும், குத்தகைதாரரின் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்ட காரணங்களுக்காக, அதாவது கலவரங்கள், தொற்றுநோய்கள், பெரிய இயற்கைப் பேரழிவுகள் மற்றும் சட்டம் ஒழுங்கு பிரச்சனைகள் காரணமாக, குத்தகைப் பகுதியில் குறைந்தளவு மூன்று மாதங்களுக்கு குவாரி செயல்பாடு நிறுத்தப்பட்டால், ஏற்கனவே வழங்கப்பட்ட குத்தகையானது, பிற்சேர்க்கை -I B இல் குறிப்பிடப்பட்ட கிராணைட் மற்றும் கனிமங்கள் தொடர்பாக அரசாலும் ஏனைய அனைத்து சிறு கனிமங்கள் தொடர்பாக, புவியியல் மற்றும் சுரங்கத்துறை இயக்குநராலும் அத்தகைய செயல்பாடு நிறுத்தப்பட்டகால அளவிற்கான உரிமம் நீட்டிக்கப்படலாம்.

இருப்பினும் குத்தகை காலத்திற்கான அத்தகைய அனைத்து நீட்டிப்புகளும் வருங்கால நோக்கத்திற்கானதாகவும் பின்வருவனவற்றிற்கு உட்பட்டதாகவும் இருக்கும்.

- குத்தகைதாரர் அத்தகைய இடைநிறுத்தம் மற்றும் அதற்கான காரணங்களை, அவ்வாறு நிறுத்தம் செய்யப்பட்ட தொண்ணூறாவது நாளிலிருந்து ஒரு வாரத்திற்குள் எழுத்துப்பூர்வமாக தொடர்புடைய அதிகாரிகளுக்குத் தெரிவிக்க வேண்டும்: குவாரி செயல்பாடு மீண்டும் தொடங்கும் போது, அது மீண்டும் தொடங்கப்பட்ட நாளிலிருந்து ஒரு வாரத்திற்குள், அத்தகைய இடைநிறுத்தக் காலத்தினை ஈடுசெய்யும் வகையில், குத்தகைக் காலத்தை நீட்டிக்குமாறு அதிகாரிகளிடம் கோரிக்கையுடன் தெரிவிக்கப்பட வேண்டும்.
- அத்தகைய கோரிக்கையைப் பெற்றவுடன், தொடர்புடைய மாவட்டத்தின் புவியியல் மற்றும் சுரங்கத்துறை உதவி இயக்குநரால், குத்தகைதாரரால் அகற்றப்பட்ட கனிமத்தின் அளவை மதிப்பிடுவதற்கு ட்ரோன் அல்லது ஏனைய யாதொரு மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி ஆய்வு மேற்கொள்ளப்பட வேண்டும்.
- இடைநிறுத்தக் கால அளவை ஈடு செய்வதற்காக, குவாரி குத்தகைக் காலத்தை நீட்டிப்பதற்கு, மாவட்ட ஆட்சியரின் பரிந்துரையின் பேரில், புவியியல் மற்றும் சுரங்கத் துறை இயக்குநர் அல்லது அரசு, நேர்விற்கேற்ப, குத்தகைக் கால நீட்டிப்பு வழங்குவது குறித்து கருதிப்பார்க்கலாம்.
- குத்தகைதாரர் அனுமதிக்கப்பட்ட கனிமங்களின் அளவை அகற்றியுள்ளாரெனில் அல்லது குத்தகையின் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுக்கு இணங்கி நடக்காத அனைத்து நேர்வுகளிலும்: அல்லது குவாரி நடவடிக்கைகளை நிறுத்துவதற்கு குத்தகைதாரரால் கூறப்பட்ட காரணங்கள் உண்மையானவை எனக் கண்டறியப்படவில்லையெனில், ஏற்கெனவே வழங்கப்பட்ட குத்தகையின் கால அளவு, குவாரி செயல்பாடுகளை நிறுத்திய கால அளவிற்கு நீட்டிக்கப்படமாட்டாது.
- குத்தகைதாரர் குறிப்பிட்ட காலத்திற்குள் குத்தகை ஒப்பாவணத்தை நிறைவேற்றத் தவறினால், மாநில அரசு அவருக்கு குத்தகை வழங்கும் உத்தரவை இரத்து செய்யலாம் மற்றும் அவர் செலுத்திய அனைத்துத் தொகையையும் மாநில அரசுக் கணக்கில் செலுத்தப்பட வேண்டும்:
- குத்தகை ஒப்பாவணத்தை நிறைவேற்றிய பின்னர், அவருக்கு குத்தகைக்கு விடப்பட்ட பகுதியின் அளவீடு மற்றும் எல்லை வரையறை குறித்து யாதொரு விவாதத்தையும் எழுப்புவதற்கு குத்தகைதாரர் எவருக்கும் உரிமை இல்லை
- குத்தகை ஒப்பாவணத்தை செயல்படுத்தாமலும் பதிவு செய்யாமலும் எந்த குத்தகைதாரரும் யாதொரு பகுதியிலும் குவாரி தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொள்ளக்கூடாது:
- இந்த விதியின் கீழ் வழங்கப்பட்ட குவாரி குத்தகை பகுதியில் யாதொரு புதிய கனிமங்கள் கண்டுபிடிக்கப்பட்டால், குவாரி குத்தகைதாரர் இந்த விதிகளின், 26 ஆம் விதியில் குறிப்பிடப்பட்டுள்ளபடி நேர்விற்கேற்ப, மாவட்ட ஆட்சியர் அல்லது புவியியல் மற்றும் சுரங்கத்துறை உதவி இயக்குநருக்குத் தகவல் தெரிவிக்க வேண்டும்
- குத்தகைதாரர், ஒருமுறை செலுத்தக்கூடிய எலத் தொகை நீங்கலாக, இந்த விதிகளின் பிற்சேர்க்கை -II-இல் அவ்வப்போது வரையறுக்கப்பட்ட வீதங்களில், அகற்றப்பட்ட அல்லது பயன்படுத்தப்பட்ட கனிமத்தின் உண்மையான அளவைப் பொறுத்தவரையில் எலத்தொகை அல்லது கனிமம் வெட்டியெடுக்கும் பணி/சுரங்கப்பணி நடைபெறாதபோது நிர்ணயிக்கப்பட்ட செலுத்தத்தக்க தொகை, இவற்றில் எது அதிகமோ அதனை செலுத்த வேண்டும். மேலும் குத்தகைதாரர் மாவட்ட கனிம நிறுவனத்தின் அறக்கட்டளை நிதி, பசுமை நிதி மற்றும் அவ்வப்போது மாநில அரசால் குறிப்பிடப்பட்டக்கூடிய வீதங்களில் அத்தகைய யாதொரு வரிகளுக்குத் தங்களது பங்களிப்பினை செலுத்த வேண்டும்.
- குத்தகைதாரர், புவியியல் மற்றும் சுரங்க உதவி இயக்குநரிடமிருந்து போக்குவரத்து அனுமதியைப் பெற்றும் இந்த விதிகளில் வரையறுக்கப்பட்ட ஏனைய நிபந்தனைகளுக்கு உடன்பட்ட பின்னர், குத்தகைப் பகுதியிலிருந்து கனிமத்தை அகற்றி எடுத்துச் செல்ல வேண்டும்:

(n) வரையறுக்கப்பட்ட குத்தகைக் கால அளவு முடிந்த பின்னர், யாதொரு குத்தகைதாரரும் அந்தப் பகுதியில் குவாரிப் பணியைத் தொடரக்கூடாது:

(o) குத்தகைதாரர் குத்தகைப் பகுதியிலிருந்து வெட்டி எடுக்கப்பட்ட கனிமங்களின் அளவு மற்றும் அவற்றை எடுத்துச் சென்றது போன்ற ஏனைய விவரங்களைக் காட்டும் சரியான கணக்கு விவரங்களைப் பராமரிக்க வேண்டும். இதன் பொருட்டு, மாநில அரசால் அல்லது புவியியல் மற்றும் சுரங்கத் துறையின் இயக்குநர் அல்லது மாவட்ட ஆட்சியர் அல்லது புவியியல் மற்றும் சுரங்கத் துறை உதவி இயக்குநரால் அங்கீகரிக்கப்பட்ட யாதொரு அலுவலரும் அவரது குவாரியை ஆய்வு செய்து, அவரது பதிவுருக்கள் மற்றும் கணக்கு விவரங்களை சரிபார்க்கலாம். அங்கீகரிக்கப்பட்ட அலுவலருக்கு தேவைப்படக்கூடிய அத்தகைய தகவல் மற்றும் கணக்கு விவர அறிக்கைகளை குத்தகைதாரர் அளிக்க வேண்டும்.

(p) குத்தகைதாரர், தொழிலாளர்களின் உரிய பாதுகாப்பு முறைகள், கனிமங்களைப் பாதுகாத்தல் மற்றும் அப்பகுதியின் சுற்றுச்சூழல் மற்றும் சூழலியல் போன்றவற்றைப் பாதுகாத்தல் ஆகியவற்றைப் பின்பற்றி திறமையாகவும், அறிவியல் மற்றும் முறையான வகையிலும் குவாரி செயல்பாடுகளை மேற்கொள்ள வேண்டும்.

(q) மாநில அரசால் அல்லது புவியியல் மற்றும் சுரங்க இயக்குநரால் அல்லது மாவட்ட ஆட்சியரால் அல்லது தொடர்புடைய புவியியல் மற்றும் சுரங்க உதவி இயக்குநரால் அங்கீகரிக்கப்பட்ட யாதொரு அலுவலரும், மேற்கொள்ளப் பகுதி (c) இல் குறிப்பிடப்பட்டுள்ள செயல் நோக்கத்திற்காகவும் சட்டத்தின் விதித்துறைகள் அல்லது இத்தகைய விதிகள் அல்லது மத்திய அரசு அல்லது மாநில அரசால் வகுக்கப்பட்ட ஏனைய யாதொரு சட்டம் அல்லது விதிகளுக்கிணங்க, தேவைப்படக்கூடிய ஏனைய யாதொரு நோக்கத்திற்காக குத்தகை நிலப் பகுதிக்குள் நுழைந்து ஆய்வு மேற்கொள்ள அதிகாரமுடையவராவார்.

(r) மேற்கொள்ள நிபந்தனைகளை மீறினால், சட்டத்தில் மற்றும் அதன் கீழ் இயற்றப்பட்ட விதிகளில் வழங்கப்பட்டுள்ளவாறு, அமலாக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

(s) இந்த விதியின் கீழ் வழங்கப்படும் யாதொரு குத்தகையும் புதுப்பிக்கப்பட மாட்டாது.

(19) (a) இருப்பினும் ஏற்கெனவே செயல்படுத்தப்பட்ட குத்தகைகள், வழங்கப்பட்ட ஆனால் செயல்படுத்தப்படாத குத்தகைகள், குவாரி குத்தகையை வழங்குவதற்காக துல்லியமான பகுதி வழங்கப்பட்டுள்ள அல்லது தொடர்புடைய அதிகாரிகளால் செயல்பாட்டின் கீழ் உள்ள நேர்வுகள் மற்றும் முந்தைய விதிகள் 8, 8-A மற்றும் இந்த விதிகளின் 43 ஆம் விதியின் துணை விதி (4) இன் கீழ், ஒப்பந்தப்புள்ளி கோரி ஏலம் விடும் நடைமுறையை மேற்கொண்ட பின்னர், நடத்தப்பட்ட பின்னர், தொடர்புடைய அதிகாரிகளால் வெற்றிபெற்ற குத்தகைதாரர் என அறிவிப்பு செய்யப்பட்ட நேர்வுகளை இந்த விதி பாதிக்காது.

(b) குவாரி குத்தகைகள் வழங்குவதற்கான துல்லியமான பகுதிகள் வழங்கப்பட்டுள்ள அல்லது தொடர்புடைய அதிகாரிகளால் செயல்பாட்டின் கீழ் உள்ள அத்தகைய அனைத்து நேர்வுகளிலும் குவாரி குத்தகை வழங்குவதற்காக, இந்த விதியின் (17) மற்றும் (18) ஆம் துணை விதிகள் பின்பற்றப்பட வேண்டும்.

(c) முந்தைய விதிகள் 8 மற்றும் 8-A மற்றும் மேற்கொள்ள விதிகளின் 43 ஆம் விதியைச் சேர்ந்த துணை விதி (4) இன் கீழ் ஒப்பந்தப்புள்ளி கோரி ஏலம்விடும் நடைமுறையை மேற்கொண்ட பின்னர், தொடர்புடைய அதிகாரிகளால் வெற்றிபெற்ற ஏலதாரர் என்று அறிவிக்கப்பட்ட அனைத்து நேர்வுகளிலும், மேற்கொள்ள விதியின் (16) ஆம் துணை விதியைச் சேர்ந்த (b) பகுதியின் துணைப் பகுதி (ii) இல் (E) முதல் (I) வரையிலான இனங்கள் (17) மற்றும் (18) ஆம் துணை விதிகளின் கீழ் வகுக்கப்பட்ட நடைமுறைகள் குவாரி குத்தகை வழங்குவதற்காக பின்பற்றப்பட வேண்டும்.

(d) மின் எலத்திற்கு கொண்டு வரப்பட்ட பகுதியானது ஏற்கெனவே குவாரி குத்தகையின் வரம்பிற்குள் அமைந்திருக்கும் அத்தகைய அனைத்து நேர்வுகளிலும் அத்தகைய குவாரி குத்தகை உரிமத்தைக் கொண்டிருக்கிற நபர், மின் எலத்தில் கலந்துகொண்டு மின் எலத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் உயரளவு எலத்தொகையை (H1) செலுத்துவதற்கு ஒப்புக்கொள்ள வேண்டும் என்கிற நிபந்தனைக்குட்பட்டு, முதல் மறுப்பு செய்யும் உரிமையைக் கொண்டிருப்பார்.

(4) 8-Aஆம் விதி விட்டுவிடப்பட வேண்டும்.

(5) 41 ஆம் விதியின், துணை விதி (1) இல், "8-A" என்ற சொற்றொடர் விட்டுவிடப்பட வேண்டும்:

(6) 43 ஆம் விதியில் துணை விதி (4) விட்டுவிடப்பட வேண்டும்:

(7). பிற்சேர்க்கை I இல்—,

(அ) “ 8 மற்றும் 8-A ஆம் விதிகளைக் காண்க” என்ற சொற்றொடருக்குப் பதிலாக “8 ஆம் விதியைக் காண்க” என்ற சொற்றொடர் அமைத்துக்கொள்ளப்பட வேண்டும்:

(ஆ) முன்னுரைப் பகுதியில், இரண்டாவது மற்றும் மூன்றாவது பத்திகளுக்குப் பதிலாக பின்வரும் பத்திகள் மாற்றி அமைத்துக் கொள்ளப்பட வேண்டும். அவையாவன :-

“தமிழ்நாடு அரசால் (இனி “அரசு” என்று குறிப்பிடப்படும்) நடத்தப்பட்ட மின்னணு எலத்தில் வெற்றி பெற்ற குத்தகைதாரராக/ சுரங்க புதுப்பித்தல் வழங்கப்பட்டவராக/ சுரங்கப்பணி எனும் நோக்கத்திற்காக, மாவட்டத்தில் குவாரி குத்தகை வழங்கப்பட்டிருப்பவராக ஏலதாரர் இருந்த போதிலும், குத்தகைதாரர் தரப்பிலான உடன்பாடு மற்றும் நிபந்தனைகளுக்கு குத்தகைதாரரால் சரியான மற்றும் உண்மையான செயல்பாட்டிற்காக ----- குவாரி பணிக்காக, ----- ஆட்சியரிடம் ரூ. ----- ஏலப் பாதுகாப்புத் தொகையாக பாதுகாப்பாக வைப்பீடு செய்யப்பட்டுள்ளது.

எனவே, குத்தகைக்கு விடுபவர் இதன்பின்னர் வரையறுக்கப்பட்ட ----- நிலங்கள் மற்றும் வளாகத்தில், சுரங்கப் பணிக்காக, குத்தகைதாரருக்கு குவாரி குத்தகை வழங்குவதற்காக ஒப்புக்கொண்டுள்ளார்.

8. பிற்சேர்க்கை 1-B இல், “43 ஆம் விதியைக் காண்க என்ற சொற்றொடருக்குப் பதிலாக “8 மற்றும் 43 ஆம் விதிகளைக் காண்க” என்ற சொற்றொடர் அமைத்துக்கொள்ளப்பட வேண்டும்.
9. பிற்சேர்க்கை VI-A இல், பிற்சேர்க்கை VI-B மற்றும் பிற்சேர்க்கை VI-D விட்டுவிடப்பட வேண்டும்.
10. பிற்சேர்க்கை XII இல், இரண்டு இடங்களில் வரக்கூடிய “8 A ஆம் விதிகள்” என்ற வார்த்தைகளுக்குப் பதிலாக “8 ஆம் விதிகள்” என்ற சொற்றொடர் அமைத்துக் கொள்ளப்பட வேண்டும்.
11. பிற்சேர்க்கை XIII இல், “8 A ஆம் விதி” என்ற வார்த்தைகளுக்குப் பதிலாக, “8 ஆம் விதிகள்” என்ற சொற்றொடர் அமைத்துக் கொள்ளப்பட வேண்டும்.
12. பிற்சேர்க்கை-XIV விட்டுவிடப்பட வேண்டும்.

K. பணீந்திர ரெட்டி,
அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் (மு.கூ.பொ.).